

UG-306

BCO-31

**B.Com. DEGREE EXAMINATION –
DECEMBER, 2018.**

Third Year

COST ACCOUNTING

Time : 3 hours

Maximum marks : 75

SECTION A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. **What is Cost Accounting? Explain the scope of Cost Accounting.**

அடக்கவிலை என்றால் என்ன? அதன் வர எல்லையை விளக்குக.

2. **What is EOQ? How is it useful?**

EOQ என்றால் என்ன? அதன் பயன்பாடு யாவை?

3. **What is essentials of a good wage?**

முறையான ஊதியத்தின் முக்கியத்துவம் என்ன?

4. From the following particulars, calculate reorder level, minimum stock level, maximum stock level and average stock level.

Normal consumption 300 units per day

Maximum consumption 420 units per day

Minimum consumption 240 units per day

Reorder period 10 – 15 days

Normal Reorder period – 12 days

Reorder quantity – 3600 units

கீழ்க்கண்ட விவரங்களிலிருந்து மறு கொள்முதல் மட்டம், குறைந்த சரக்கிருப்பு மட்டம், அதிகபட்ச சரக்கிருப்பு மட்டம் மற்றும் சராசரி சரக்கிருப்பு மட்டம் ஆகியவற்றை கணக்கிடுக.

வழக்கமான நுகர்வு – நாள் ஒன்றுக்கு 300 அலகுகள்

அதிக அளவு நுகர்வு – நாள் ஒன்றுக்கு 420 அலகுகள்

குறைந்த அளவு நுகர்வு – நாள் ஒன்றுக்கு 240 அலகுகள்

மறு கொள்முதல் காலம் – 10 – 15 நாட்கள்

வழக்கமான மறு ஆணை காலம் – 12 நாட்கள்

மறு ஆணை அளவு – 3600 அலகுகள்

5. Computer cost per running kilo meter from the following data of a truck.

Estimated Life of vehicle 1,00,000 kms.

Annual running 15,000 kms.

	Rs.
Cost of vehicle	25,000.00
Road licence (Annual)	750.00
Insurance (Annual)	700.00
Garage rent (Annual)	900.00
Salaries (Annual)	2,700.00
Drivers wages per liter	3.00
Cost of fuel per liter	3.00
Repairs and maintance per k.m.	1.75
Tyre allocation per k.m.	0.90

Charge interest at 5% per annum on cost of vehicle runs. 20 kms per hour on an average and one liter of fuel given 20 k.m.

ஒரு கிலோ மீட்டருக்கு அடக்கத்தின் மதிப்பை கணக்கிடுக.

வண்டியின் ஆயுள் காலம் 1,00,000 மைல்

ஒரு வருடத்திற்கு 15,000 மைல்

	ரூ.
வண்டியின் அடக்க விலை	25,000.00
சாலை உரிமம் (ஆண்டு)	750.00
காப்பீடு (ஆண்டு)	700.00

	ரூ.
நிறுத்தும் வாடகை (ஆண்டு)	900.00
சம்பளம் (ஆண்டு)	2,700.00
ஒட்டுநர் கூலி ஒரு லிட்டர்	3.00
எண்ணெய் அடக்கவிலை ஒரு லிட்டருக்கு	3.00
பழுதுபார்ப்பு செலவுகள் ஒரு மைல்	1.75
டயர் தேய்மானம் ஒரு மைல்	0.90

வண்டி எவ்வளவு மைல் ஓடுகிறதோ அதன் மீது 5% வட்டி கணக்கிடுக. சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 20 கிலோ மீட்டர், ஒரு லிட்டர் எண்ணெய்க்கு 20 கிலோ மீட்டர் ஓடுகிறது.

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Distinguish between Financial Accounting and Cost Accounting.

நிதியியல் கணக்கியலையும் மற்றும் அடக்க விலை கணக்கியலையும் வேறுபடுத்துக.

7. Explain the cause and methods of measuring Labour turnover.

தொழிலாளர் சுழற்சியின் காரணங்களையும் மற்றும் அதனை அளவிடும் முறைகளையும் விளக்குக.

8. What is Process Costing? List out its distinctive features.

வழிமுறை அடக்க விலை என்றால் என்ன? அதன் சிறப்பு தன்மைகள்.

9. Explain the methods and applicability of contract costing.

ஒப்பந்த அடக்க விலையின் வகைகள் அதனுடைய பயன்பாட்டையும் விளக்குக.

10. State the advantages and disadvantages of Operating Costing.

செய்முறை அடக்கவிலையின் நன்மைகள் மற்றும் தீமைகள் விளக்குக.

11. From the following particulars, prepare a cost sheet.

Rs.

Opening Stock :

Materials	2,00,000
Work-in-progress	60,000
Finished goods	5,000

Closing Stock :

Materials	1,80,000
Work-in-progress	50,000
Finished goods	15,000

	Rs.
Material purchased	5,00,000
Direct wages	1,50,000
Manufacturing expenses	1,00,000
Sales	8,00,000
Selling and distribution expenses	20,000

பின்வரும் விவரங்களிலிருந்து அடக்க விலைப் பட்டியலைத் தயாரிக்கவும்.

ரூ.

ஆரம்ப இருப்பு :

மூலப் பொருட்கள்	2,00,000
முடிக்கப்படாத வேலை	60,000
முடிக்கப்பட்ட பொருட்கள்	5,000

இறுதி இருப்பு :

மூலப் பொருட்கள்	1,80,000
முடிக்கப்படாத வேலை	50,000
முடிக்கப்பட்ட பொருட்கள்	15,000
மூலப்பொருள் கொள்முதல்	5,00,000

	ரூ.
நேரடிக் கூலி	1,50,000
தயாரிப்புச் செலவுகள்	1,00,000
விற்பனை	8,00,000
விற்பனை மற்றும் பகிர்வுச் செலவுகள்	20,000

12. The sales and profit for two years are as follows :

Year	Sales Rs.	Profit Rs.
2008	1,50,000	20,000
2009	1,70,000	25,000

You are required to calculate

- P/V ratio
- BEP
- Sales required to earn a profit of Rs. 40,000
- The profit made when sales are Rs. 2,50,000

விற்பனை மற்றும் இலாபம் ஆகியவை இரண்டு ஆண்டுகளுக்க பின்வருமாறு :

ஆண்டு	விற்பனை ரூ.	இலாபம் ரூ.
2008	1,50,000	20,000
2009	1,70,000	25,000

கணக்கிடுக :

(அ) லாப விற்பனை விகிதம்

(ஆ) இலாப நட்டமற்ற புள்ளி

(இ) ரூ. 40,000 இலாபம் ஈட்டக் கூடிய விற்பனை

(ஈ) ரூ. 2,50,000 விற்பனையில் ஈட்டக் கூடிய இலாபம்.

UG-307

**BCO-32/
BBCA-32**

**B.Com. DEGREE EXAMINATION —
DECEMBER, 2018.**

Third Year

Computer Applications

COMMERCIAL LAW AND INDUSTRIAL LAW

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. **What is illegal contracts? Explain.**
“சட்டத்திற்கு புறம்பான உடன்பாடு” என்றால் என்ன?
அவற்றை விளக்கமாக எழுதவும்.
2. **Write about “Quasi Contract”.**
‘ஒப்பந்த போல்வுகள்’ பற்றி எழுதுக.
3. **State the differences between Condition and Warranty.**
நிலைப்பாட்டிற்கும் மற்றும் உத்திரவாதத்திற்கும் உள்ள
வித்தியாசத்தை விவரிக்க.

4. What are the benefits of Employees State Insurance?

“தொழிலாளர்கள் நலக் காப்பீடு” – இவற்றின் நன்மைகளை கூறுக.

5. What are the essentials of a valid sale?

ஒரு செல்லத் தகுந்த விற்பனையின் அடிப்படைக் கூறுகள் யாவை?

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Define Contract. What are the essentials elements of a valid contract?

உடன்பாடு என்றால் என்ன? ஒரு செல்லத் தகுந்த உடன்பாட்டின் விதிமுறைகளை விவரிக்க.

7. What is “caveat emptor”? What are its exceptions?

“வாங்குபவரே விழித்திரு” – இவற்றின் விலக்குகள் பற்றி விரிவாக விவரி.

8. Explain the provisions of Factories Act relating to safety and health.

தொழிற்சாலை சட்டத்தின்படி, பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் விதிகளை கூறுக.

9. What do you mean by agency? What are the essentials for a valid agency?

முகமை என்றால் என்ன? முகமையின் முக்கிய ஷரத்துகளை விவரிக்க.

10. Discuss briefly the remedies allowed by the Indian Contract Act to the aggrieved person in case of breach of a contract.

இந்திய ஒப்பந்த சட்டத்தின் படி ஒப்பந்த மீறுகை மற்றும் அதன் தீர்வுகளையும் விளக்குக.

11. Differentiate Bailment and Pledge.

ஒப்படைவு மற்றும் அடகு - இவற்றை வேறுபடுத்தி விளக்குக.

12. Explain and illustrate the implied conditions in the contract of sale as provided in the Sale of Goods Act.

இந்திய விற்பனை சட்டம்-1930-ன்படி உட்கிடை நிலையின் விதிமுறைகளை விரிவாக விவரிக்க.

UG-308

BCO-33

**B.Com. DEGREE EXAMINATION —
DECEMBER, 2018.**

Third Year

ADVANCED ACCOUNTING

Time : 3 hours

Maximum marks : 75

SECTION A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. State the advantages of Computerized Accounting.
கணினிமயமாக்கப்பட்ட கணக்கியலின் நன்மைகளை விவரி.
2. What are the various types of Preference shares?
முன்னுரிமைப் பங்குகளின் வகைகளைக் கூறு.
3. X company Ltd. Issued 50,000 equity shares of Rs. 10 each to the public on condition that full amount of shares will be paid in a lump sum. All these shares were taken up and paid by the public. Pass journal entries for the following :
 - (a) Share are issued at par
 - (b) At a premium of 10%.

X கம்பெனி லிமிடெட் 50,000 சாதாரணப் பங்குகள் ரூ. 10 வீதம் ஒரே தொகையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டு வெளிப்படையாக பங்குகளை வெளியிட்டது. அனைத்து பங்குகளும் பொது மக்களால் ஏற்கப்பட்டு செலுத்தப்பட்டது. கீழ்வருவனவற்றை குறிப்பேட்டுப் புத்தகத்தில் பதிவு செய்க.

(அ) முகமதிப்பில் பங்குகளை வெளியிடுதல்

(ஆ) 10% முனைமத்தில்.

4. What do you mean by deficiency account?

பற்றாக்குறைக் கணக்கு என்பது பற்றி எழுது.

5. What are the methods of valuing goodwill and shares?

நற்பெயர் மற்றும் பங்குகளை கணக்கிடும் வகைகள் பற்றி விவரி.

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. A firm earned net profits during the last three years as follows :

	Rupees
I Year	36,000
II Year	40,000
III Year	44,000

The capital investment of the firm is Rs. 1,00,000. A fair return on the Capital, having regard to the risk involved is 10%. Calculate the value of goodwill on the basis of 3 years purchase of super profit.

ஒரு நிறுமம் கடந்த 3 ஆண்டுகளில் ஈட்டிய நிகர லாபம் வருமாறு.

	ரூபாய்
I ஆண்டு	36,000
II ஆண்டு	40,000
III ஆண்டு	44,000

நிறுவனத்தின் மூலதன முதலீடு ரூ. 1,00,000. இடர் உடன் கூடிய மூலதனத்தின் மீதான நியாயமான திருப்பம் 10%. 3 ஆண்டுகள் மிகை லாப கொள்முதல் அடிப்படையில் நன்மதிப்பைக் காண்க.

7. Distinguish between Debenture and Share. Explain.

கடனீட்டுப் பத்திரத்திற்கும், பங்குகளுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை விவரி.

8. A life Assurance company prepared its Revenue A/c for the year ended 31.3.2006 and ascertained its Life Assurance Fund to be Rs. 28,35,000. It was found later that the following had been omitted from the accounts.

- (a) Interest accrued on investments Rs. 39,000. Income tax liable to be deducted there on is estimated to be Rs. 10,050.
- (b) Outstanding premiums Rs. 32,800.
- (c) Claims intimated but not admitted Rs. 17,400
- (d) Bonus utilized for reduction of premium Rs. 6,750
- (e) Claims covered under reinsurance Rs. 6,500.

What is the true Life Assurance Fund?

ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 31.3.2006 ஆம் நாளேடு முடிவடையும் ஆண்டிற்கான வருவாயின கணக்கைத் தயாரித்தது. அதன்படி ஆயுள் காப்பீட்டு நிதி ரூ. 28,35,000 என கணிக்கப்பட்டது. ஆனால் பின்னர் பார்க்கும்போது கீழ்க்கண்டவை கணக்கிலிருந்து விடுபட்டிருப்பது கண்டறியப்பட்டது.

- (அ) முதலீடுகள் மீது வரவேண்டியவை வட்டி ரூ. 39,500 அதற்குச் செலுத்த வேண்டிய வருமானவரி ரூ.10,500 எனக் கணிக்கப்பட்டது.
- (ஆ) நிலுவையிலுள்ள முனைமங்கள் ரூ. 32,800
- (இ) முனைமக் குறைப்பிற்காக பயன்படுத்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ. 6,750
- (ஈ) கோரல்கள் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் செலுத்தப்படாதது ரூ. 17,400
- (உ) மறுகாப்பீட்டின் கீழுள்ள கோரல்கள் ரூ. 6,500
உண்மையான ஆயுள் காப்பீட்டு நிதி எவ்வளவு?

9. From the following balance sheet you are required to value of equity share.

Liabilities	Rs.	Assets	Rs.
2,000, 6% preference shares fo Rs. 100 each	2,00,000	Assets at books value	6,00,000
30,000 equity shares of Rs. 10 each	3,00,000		
Liabilities	1,00,000		
	<u>6,00,000</u>		<u>6,00,000</u>

The market value of 1/2 of the assets is considered at 10% more than the books value and that of remaining 1/2 at 5% less than the books value. There was a liability if Rs. 5,000, which remained unrecorded.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இருப்பு நிலைக் குறிப்பிலிருந்து பங்கின் மதிப்பைக் கணக்கிடுக.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
2000, 6% முன்னுரிமைப் பங்குகள் ரூ. 100 வீதம்	2,00,000	சொத்துக்கள் (ஏட்டு மதிப்பு)	6,00,000
30,000 பொதுநிலைப் பங்குகள் ரூ. 10 வீதம்	3,00,000		
பொறுப்புகள்	1,00,000		
	<u>6,00,000</u>		<u>6,00,000</u>

பாதி சொத்துக்களை மதிப்பிடும் போது ஏட்டு மதிப்பானது சந்தை மதிப்பைக் காட்டிலும் 10 சதவீதம் உயர்வாக மதிப்பிடப்பட்டது. மற்றொரு பாதி சொத்துக்கள் மதிப்பிடும்போது ஏட்டு மதிப்பானது சந்தை மதிப்பைக் காட்டிலும் 5 சதவீதம் குறைவாக மதிப்பிடப்பட்டது. பதிவாகாத பொறுப்புகள் ரூ. 5,000 உள்ளது.

10. What is Capital reduction? What is the procedure to be followed for reducing share capital?

மூலதனக் குறைப்பு என்பது யாது? பங்கு மூலதனத்தில் குறைப்பினை மேற்கொள்ள பின்பற்றப்படும் நடைமுறைகள் பற்றி விவரி.

11. Following is the Balance Sheet of K Ltd. As on 31.12.1990.

Liabilities	Rs.	Assets	Rs.
2,000 shares of Rs. 10 each		Goodwill	4,000
fully paid	20,000	Fixed assets	16,500
Profit and loss a/c	7,000	Current assts	19,500
Debentures	10,000		
Creditors	3,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

R Limited agreed to take over the assets of K Ltd. (exclusive of one fixed asset of Rs. 4,000 and cash Rs. 1,000 included in current assets) at 10% more than the book value. It agreed to take over creditors also. The purchase price was to be discharged by the issue of 2,000 shares of Rs. 10 each at the market value of Rs. 15 each and the balance in cash. Liquidation expenses came to Rs. 400.

K Ltd sold the fixed assets of Rs. 4,000 and realized the book value. It paid off its debentures and liquidation expenses.

You are required to give the Journal entries in the books of K Ltd and R Ltd.

31.12.1990 ஆம் நாயை K விமிடெட்டின் இருப்புநிலைக் குறிப்பு பின்வருமாறு.

பொறுப்புகள்	ரூ.	சொத்துக்கள்	ரூ.
2000 பங்குகள் ரூ. 10 வீதம்		நற்பெயர்	4,000
முழுவதும் செலுத்தப்பட்டது	20,000	நிலைச் சொத்துக்கள்	16,500
இலாபநட்டக் கணக்கு	7,000	நடப்புச் சொத்துக்கள்	19,500
கடன்ட்டுப் பத்திரங்கள்	10,000		
கடன்நீத்தோர்கள்	3,000		
	<u>40,000</u>		<u>40,000</u>

R லிமிடெட் K லிமிடெட்டின் சொத்துக்களை எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டது (ரூ. 4,000 மதிப்புள்ள ஒரு நிலைச் சொத்து மற்றும் நடப்புச் சொத்துக்களில் சேர்ந்துள்ள ரொக்கம் ரூ. 1,000-இரண்டையும் தவிர) அதாவது ஏட்டுமதிப்பை விட 10% அதிக மதிப்பில் எடுத்துக் கொண்டது. கடனீந்தோர்களையும் எடுத்துக்கொள்ள ஒப்புக்கொண்டது. கொள்முதல் விலைக்காக ரூ. 10 மதிப்புள்ள 2,000 பங்குகளை (சந்தை மதிப்பு ரூ. 15 வீதம்) வழங்கியும் மற்றும் மீதத் தொகைக்கு ரொக்கமும் வழங்க முடிவு செய்தது. கலைப்புச் செலவுகள் ரூ. 400.

K லிமிடெட் ரூ. 4,000 மதிப்புள்ள நிலைச் சொத்துக்களை ஏட்டுமதிப்பிற்கே விற்று பணமாக்கியது. இது தன்னுடைய கடனீட்டுப் பத்திரங்களையும் கலைப்பு செலவுகளையும் தானே செலத்தியது.

K லிமிடெட் மற்றும் R லிமிடெட்டின் ஏடுகளில் நீவிர் தேவையான குறிப்பேட்டுப் பதிவுகளைத் தருக.

12. Explain the difference between Amalgamation and Absorption.

நிறம ஒன்றுச் சேர்ப்பு மற்றும் ஈர்ப்பு இவற்றினை வேறுபடுத்தி விளக்குக.

UG-309

BCO-34

**B.Com. DEGREE EXAMINATION –
DECEMBER 2018.**

Third Year

AUDITING

Time : 3 hours

Maximum marks : 75

SECTION A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. What are the essential characteristics of good internal control?
நல்ல அகக்கட்டுப்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?
2. How will you vouch sales ledger?
விற்பனைப் பேரேட்டை எவ்வாறு நீ சான்றாய்வு செய்வாய்?
3. What are the duties of an auditor in respect of provision for depreciation?
தேய்மானத்திற்கு வசை செய்வது தொடர்பான தணிக்கையரின் கடமைகள் யாவை?

4. Write short notes on:
- (a) Qualification of Auditor
(b) Dis qualification of Auditor.
- சிறு குறிப்பு வரைக.
- (அ) தணிக்கையாளருக்கான தகுதிகள்
(ஆ) தணிக்கையாளருக்கான தகுதியின்மை.
5. What special consideration and auditor must bear in mind while conducting an investigation?
- புலனாய்வு தொடங்குவதற்கு முன் தணிக்கையாளர் கவனத்தில் கொள்ள வேண்டிய நெறிமுறைகள் யாவை?

SECTION B — (4 × 15 = 60 marks)

Answer any FOUR questions.

6. Distinguish between internal auditor and statutory audit.
- அக தணிக்கைக்கும் சட்டமுறை தணிக்கைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?
7. What are the duties of an auditor in the verification and valuation of 'stock-in-trade'?
- 'சரக்கிருப்பை' சரிபார்த்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகியவற்றில் ஒரு தணிக்கையாளர் கடமைகள் யாவை?

8. Discuss the legal position relative to the provision for depreciation on fixed assets of a company.

ஒரு கம்பெனியின் நிலைச் சொத்துக்கள் மீது ஒதுக்கப்படும் தேய்மானம் பற்றி சட்ட பூர்வ நிலையை விவரிக்க.

9. Describe how would you audit the share capital transactions of a newly started joint stock company.

ஒரு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கூட்டுப்பங்கு கம்பெனியின் பங்கு முதல் சம்பந்தமான நடவடிக்கைகளை எங்ஙனம் தணிக்கை செய்வீர் என்பதனை விவரிக்க.

10. State the circumstances under which investigation may be appointed by the Central Government under the Companies Act. Also explain the duties of investigator under these circumstances.

எந்தெந்த சமயங்களில் மத்திய அரசாங்கம், இந்திய கம்பெனிச் சட்டப்படி புலனாய்வாளர்களை நியமிக்க முடியும் என்பதனை விவரி. மேலும் அந்த சமயங்களில் புலனாய்வாளர்களின் கடமைகளை விவரி.

11. Explain the civil and criminal liabilities of a company auditor.

நிறுவனத் தணிக்கையாளரின் உரிமையியல் மற்றும் குற்றவியல் பொறுப்புகளை விவரி.

12. Explain the scope, objective and importance of auditing.

தணிக்கையியலின் செயல்பரப்பு, நோக்கங்கள் மற்றும் முக்கியத்துவத்தை விவரி.

UG-310

BCO-35

**B.Com. DEGREE EXAMINATION –
DECEMBER, 2018.**

Third Year

INSURANCE

Time : 3 hours

Maximum marks : 75

PART A — (3 × 5 = 15 marks)

Answer any THREE questions.

1. **What are the functions performed by Insurance?**

காப்பீட்டின் செயல்பாடுகள் யாவை?

2. **Explain the various principles of Life Assurance.**

ஆயுள் உத்தரவாதத்தின் பல்வேறு கொள்கைகளை விளக்குக.

3. **Discuss the difference between net and gross premium.**

மொத்த பிரிமியம் மற்றும் நிகர பிரிமியம் வேறுபடுத்துக.

4. What are the policy conditions to a standard policy in Marine Insurance?

கப்பல் காப்பீட்டின் கட்டளைகள் யாவை?

5. What is fire waste and how it is accounted for fire claims?

தீ கழிவு என்றால் என்ன? அது எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

PART B — (4 × 15 = 60 marks)

Answer any FIVE questions.

6. State the classifications of insurance contract.

காப்பீடு ஒப்பந்ததின் வகைகளை கூறுக.

7. Explain the procedure involved between receipt of a proposal and issue of a policy in Life insurance.

ஆயுள் காப்பீட்டின் அனைத்து வழிகளையும் விண்ணப்பம் முதல் காப்பீடு வழங்கல் வரை கூறுக.

8. What are the policies and privileges of life insurance? How do they apply to double insurance?

ஆயுள் காப்பீட்டின் கொள்கைகளும் சலுகைகளும் யாவை? இரட்டை காப்பீடு எவ்வாறு விண்ணப்பிப்பது பற்றி எழுதுக.

9. Explain the meaning of premium. What are the basic assumptions and elements for computing the rate of life insurance premium?

பிரிமியம் பற்றி விரியாக எழுதுக. பிரிமியம் கணக்கிடுதலின் அடிப்படைகள் கூறுகள் யாவை?

10. Elucidate the principles of marine insurance and list out the functions of Marine Insurance.

கப்பல் காப்பீட்டின் கொள்கைகளை விளக்குக. அவற்றின் சிறப்புகளை கூறுக.

11. Discuss the different types of Marine Insurance Policies and its special features.

கப்பல் காப்பீட்டின் பல்வேறு வகைகளையும் அவற்றின் பண்புகளையும் கூறுக.

12. List out the types of fire policies and that of physical and moral hazards thereof.

தீ காப்பீட்டின் பல்வேறு வகைகளையும் அவற்றின் தீமைகளையும் கூறுக.